கொடுக்காமல் அவர்களுக்கு வேலை கிடைக்காது என்ற நிலை. ஆகவே, நிர்ப்பந்தமாக வசூலிக்கப்படுகிறது என்பதுதான் அர்த்தம். அந்த நிலையைக் கைவிட்டு, இதுவரைக்கும் வசூலித்த அந்தப் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுக்க அரசாங்கம் உத்தரவிடுமா என்று நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினரவர்கள் சொல்லிய கருத்து புதிதாக சேர்பவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் ஏற்கனவே இருந்தவர்கள் கூட அதிலே கொடுத்து இருக்கிறார்கள். அவர்களை எப்படி நிர்ப்பந்தப்படுத்தினார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தை அப்பொழுது அமலாக்கியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது இருக்கின்ற தொழிலாளர்கள் இதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று பெரும்பாலோர் கேட்டுக் கொண்டிருப்பதால் அரசாங்கம் பரிசீலனை செய்துக் கொண்டிருக்கிறது. பரிசீலனை முடிந்தவுடனேயே, நிச்சயமாக அதனுடைய முடிவு அறிவிக்கப்படும்.

வயது வரம்பு விதிகளிலிருந்து விதவைகளுக்கு விதிவிலக்களித்தல்.

*வினா எண் 543— திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் : மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

ஆசிரியைப் பயிற்சிப்பள்ளி, செவிலியர் பயிற்சி, அரசுப் பணி ஆகியவைகளில் சேர இருக்கும் வயது வரம்பு விதிகளில் இருந்து விதவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதா ?

மாண்புமிகு திருமதி கோமதி சீனிவாசன் :— செயற் குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது.

திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, செவிலியர் பயிற்சி அரசுப் பணி ஆகியவைகளில் சேர இருக்கும் வயது வரம்பு விதிகளில் இருந்து விதவைகளுக்கு விதிவிலக்கு அளிப்பது பற்றி பரிசீலனையில் உள்ளதாக மாண்புமிகு அமைச்சரவர்கள் குறிப்பிட்டார்கள். அப்படி அந்தச் செயற் குறிப்பின் மீது நடவடிக்கை எடுக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்து விட்டால் அந்த விதவைகள் வாங்குவதைப் போல, ஒவ்வொருவரும் தனித்த முறையில் அரசாங்கத்திலிருந்து எக்செம்ஷன் வாங்க வேண்டுமென்ற நிலையை மாற்றி மொத்தமாக விதிவிலக்கு அளித்து, ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, செவிலியர் பயிற்சி

1981 மார்ச் 28]

அரசுப் பணி ஆகியவைகளிலே சேர இருக்கும் வயது வரம் விதிகளில் இருந்து விதவைகளுக்கு விலக்களிக்க வேண்டு மென்ற கருத்தினை அரசு பரிசீலிக்குமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி கோமதி சீனிவாசன் : மாண்புமிகு தலைவர் அவர்களே, அதைத்தான் பதிலில் குறிப்பிட்டேன். செயற் குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று. பரி சீலனை முடிந்த பிறகு உங்களுக்கு நல்ல முறையில் பதில் அளிக்கப் படும் என்று கூறிக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள்—விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் (*) உடுக்குறி இடப் பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]

2. ஒழுங்குப் பிரச்சினை.

வானொலியில் பேரவை நடவடிக்கை தவறாக அறிவிக்கப் பெற்றது.

திரு. கே. சொக்கலிங்கம் : பேரவைத் தலைவரவர்களே, ஒரு பாயின்ட் ஆப் ஆர்டர். நேற்றைய தினம் வானொலியில் நான் பேசியதாகவும், அதிலே நான் பேசும் பொழுது படித்த தாகவும், படித்து வருகின்ற நேரத்தில் சிரித்ததாகவும் வானொலியிலே தொகுப்பு நிகழ்ச்சியிலே குறிப்பிட்டுள்ளார்கள். நான் நேற்றுப் பேசவே இல்லை. ஆனால் வானொலி பற்றி எனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. நான் இந்தச் சட்டமன்றத்திலே பல முறை பேசியிருக்கிறேன். என்னுடைய கருத்துக்களை நன்றாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால்.....

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு உறுப்பினரவர் கள் சொன்ன கருத்து ஏற்புடையதுதான். அவர்கள் சொல்வதில் மாறுபட்ட கருத்து எனக்கு இல்லை. நேற்று திரு. சொக்கலிங்கம் அவர்கள் பேசவில்லை. ஆனால் அதை அவர்கள் உரிமைப் பிரச் சினையாக எழுதிக் கொடுத்தால், அதுபற்றிப் பார்க்கலாம்.

3. ஒத்திவைப்புத் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திருவாளர்கள் பி. ஈஸ்வர மூர்த்தி என்ற சொரணம், ரா, கிருஷ்ணன், கு. ரமணி, எள். வரத ராசன், செ. இராமலிங்கம், இ.எஸ்.எம். பக்கீர் முகமது ஆகியோர் "தமிழ்நாடு பூராவுமுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 14-3-1981 முதல் தங்களது கோரிக்கைகளை அரசிடம் வற்புறுத்தி சென்னை